**44—**

## மருத்துவர்கள்

***1158 திரு. சோழன் சித. பழனிச்சாமி:**

*மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—*

*(அ) காரைக்குடி தொகுதி, காரைக்குடி அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்களை நியமிக்க அரசு ஆவன செய்யுமா?*

*(ஆ) ஆம் எனில், எப்போது?*

**மாண்புமிகு டாக்டர் வி.எஸ். விஜய், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்:** *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,*

*(அ) மற்றும் (ஆ) காரைக்குடி அரசு மருத்துவமனையின் செயல்பாட்டினைக் கருத்தில் கொண்டும், மருத்துவர் மறு சீரமைப்பின்படியும், காரைக்குடி அரசு மருத்துவமனையில் தற்போது மொத்தமுள்ள 18 மருத்துவர் பணியிடங்களில் 16 பேர் பணியில் உள்ளனர்.*

| | | |
|---|---|---|
| *பல் மருத்துவர்* | — | *1* |
| *பொது மருத்துவர்* | — | *3* |
| *அறுவை சிகிச்சை நிபுணர்* | — | *2* |
| *மகப்பேறு மருத்துவர்* | — | *3* |
| *குழந்தைகள் நல மருத்துவர்* | — | *2* |
| *கண் சிகிச்சை நிபுணர்* | — | *1* |
| *எலும்பு முறிவு நிபுணர்* | — | *1* |
| *காது, மூக்கு, தொண்டை நிபுணர்* | — | *1* |
| *தோல் நோய் நிபுணர்* | — | *1* |
| *மயக்கவியல் நிபுணர்* | — | *1* |

2012 பிப்ரவரி 4]

ஆக மொத்தம் 16 மருத்துவர்கள் பணியில் இருக்கின்றார்கள். காலியாகவுள்ள இரண்டு மருத்துவர் பணியிடங்களும் அடுத்த மருத்துவர் கலந்தாய்வில் நிரப்பப்படும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் வாயிலாக அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

**மாண்புமிகு பேரவைத் தலைவர்:** *மாண்புமிகு உறுப்பினர் திரு. சோழன் சித. பழனிச்சாமி, இருக்கையில் இல்லை.*

## (ஆ) உடுக்குறியிடாத வினாக்கள்

## (பட்டியல்கள் 2 மற்றும் 3)@

## (பட்டியல் 2)

**1—**

### ஊழியர் நியமனம்

**வினா எண் 5547—திரு. அ. சவுந்தரராசன்:** *மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—*

*மின் வாரியத்தில் புதிய பிரிவு அலுவலர்களுக்கு பகுதிநேர ஊழியர் நியமிக்க அனுமதி வழங்கி, நியமிக்கப்பட்டுள்ளனரா?*

**விடை—**

**மாண்புமிகு திரு. நத்தம் ஆர். விசுவநாதன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்:**

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் புதிய பிரிவு அலுவலர்களுக்கு பகுதிநேர துப்புரவுப் பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை.

**2—**

### பணியாளர்கள் நியமனம்

**வினா எண் 7018—திரு. பி.எல். சுந்தரம்:** *மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—*

---

*@இப்பட்டியல்களில் உள்ள வினாக்களுக்கான விடைகள் அந்தந்த அமைச்சர்கள் ஒப்புதல் அளித்த தேதியன்று உள்ளபடி அமைந்தனவாகும்.*